



—

கணபதி துணை.

ஒள்ளைவயார்

அருளிச்செய்த

**வாக்குண்டாம்.**

---

யாழ்ப்பாணத்து நல்லூர்

**ஆற்றமுகநாவலரவர்களால்**

திருத்தப்பட்ட உரையுடன்

அவர்கள் சீதம்பர சௌவப்பிரகாசவித்தியாசாலைத்

தருமபுரிபாலகர்

பொன்னம்பலபிளையால்

சென்னபட்டணம்

வித்தியாநுபாலனயங்கிரசாலையில்

அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.

---

**இரண்டாம்பதிப்பு.**

---

விரோதிகிருதஞ்சூ ஆடிமீ.

இதன்விளை அனு - ஆ.



மகாமதோப்பாய், டாக்டர்  
ஏ. வே. சாமி. ஏ வி தூஸ் நிலையம்  
அண்டு கணபதி தினி 20.

ஓளவையார் அருளிச்சேய்த

வாக்குண்டாம்  
மூலமும் உரையும்.

—ஙங்கூசு—

காப்பு.

வாக்குண்டா நல்ல மனமுண்டா மாமலரா  
கேட்குண்டா மேனி நுடங்காது—பூக்கொண்டு  
தப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதங்  
தப்பாமற் சார்வார் தமக்கு.

இதன்பொருள். துப்பு ஆர் திருமேனித் தும்பிக்கையான்  
பாதம் - பவளம்போலும் (சிவப்பாகிய) திருமேனியையும் துதி  
க்கையையும் உடைய விநாயகக்கடவுளுடைய திருவடிகளை,—  
பூக்கொண்டு - பூவுக் (கையிலே) கொண்டு,—தப்பாமல் சார்  
வார் தமக்கு - தவறுமல் அடைந்து பூசை செய்வோருக்கு,—  
வாக்கு உண்டாம் - (நல்ல) வாக்கு உண்டாகும்,—நல்ல மனம்  
உண்டாம் - நல்ல மனம் உண்டாகும்,—மா மலராள் நோக்கு  
உண்டாம் - பெருமை பொருந்திய செந்தாமரைப்பூவில் இருக்கின்ற சிதேவியினுடைய அருட்பார்வை உண்டாகும்,—மேனி  
நுடங்காது - (அவருடைய) சரீரம் (பிளிகளால்) வாடிப் போ  
காது என்றவாறு.

இதனது தாற்பரியம். விநாயகக் கடவுளுடைய திருவடிகளைப் பூசிப்பவருக்குக் கல்வியும் நல்லமனமும் செல்வமும்  
ஆரோக்கியமும் உண்டாகும் என்பதாம்.

—♦—  
ஙன்றி பொருவற்குச் செய்தக்கா லங்ஙன்றி  
யென்று தருங்கொ லெனவேண்டா—நின்று

தளரா வளர்தெங்கு தாஞ்செடி நீரைத்  
தலையாலே தான்றருத லால்.

இ - ள். நின்று தளரா வளர்தெங்கு-நிலைபெற்றுச் சோரா  
மல் வளர்கின்ற தென்னமரமானது,—தாள் உண்ட நீரை -  
(தன்) அடியினாலே உண்ட (வெறு) நீரை,—தலையாலே தான்  
தருகலால் - (தன்) முடியினாலே (மதுரமாகிய இளாநீராக்கித்)  
தானே தருதலினால்,—ஒருவற்கு என்றி செயதக்கால் - (நற்கு  
னமுடைய) ஒருவனுக்கு ஒருபகாரத்தைச் செயதால்,—அங்கு  
ன்றி என்று தரும் கொல் எனவேண்டா - அந்த உபகாரத்தை  
(அவன்) எப்பொழுது செய்வானே என்று சந்தேகிக்க வேண்டு  
வதில்லை. எ - று.

இதனது தாற்பரியம். நற்குணமுடையவனுக்கு உபகாரஞ்  
செய்தால், அவன் அதனினுள்கிறந்த உபகாரத்தை வணக்கத்  
தோடு விரைந்து செய்வன் என்பதாம். (க)

நல்லா ரொருவர்க்குச் செய்த வுபகாரஞ்  
கன்மே லெழுத்துப்போற் காணுமே—யல்லாத  
வீரமிலா நெஞ்சத்தார்க் கிந்த வுபகார  
நீர்மே லெழுத்திற்கு நேர்.

இ - ள். நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் - நற்குண  
முடையவராகிய ஒருவருக்குச் செய்த உபகாரமானது,—கல்  
மேல் எழுத்துப்போல் காணும் - கல்லின்பேல் எழுதப்பட்ட  
எழுத்தைப்போல விளங்கும்.—அல்லாத ஈரம் இலா நெஞ்சத்  
தார்க்கு ஈந்த உபகாரம் - மற்ற அன்பில்லாத மனமுடையவ  
ருக்குச் செய்த உபகாரமானது,—நீர்மேல் எழுத்திற்கு நேர் -  
சலத்தின்மேல் எழுதப்பட்ட எழுத்துக்கு ஒப்பாகும். எ - று.  
எ அசை.

இ-ம். நல்லவருக்குச் செய்த உபகாரம் என்றும் நிலைபெற்  
ற விளங்கும்; தீயவருக்குச் செய்த உபகாரம் செய்த அப்பொ  
ழுதே அழிந்துவிடும். எ-ம். (உ)

இன்னு விளமை வறுமைவங் தெய்தியக்கர்  
வின்னு வளவி லினியவு—மின்னுத  
நாள்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே  
யாளில்லா மங்கைக் கழகு.

இ - ள். இளமை வறுமை வந்து எய்தியக்கால் இன்னு - (இன்பத்தைத் தருகின்ற)இளமைப்பருவமானது, வறுமை வந்து அடைந்தால், துன்பத்தைத் தருவதாகும்,—இன்னு அளவில் இனியவும் இன்னுத - துன்பத்தைத் தருகின்ற முதுமைப்பருவ ததில் இனியனவாகிய பொருள்களும் துன்பத்தைத் தருவன வாம்:—(அவைகள்) நாள் அல்லா நாள் பூத்த நல் மலரும் - சுப காலமல்லாத காலத்திலே பூத்த நல்லபூவையும்,—ஆள் இல்லா மங்கைக்கு அழகும் போலும் - அதுபவிப்பவன் இல்லாத மங்கைப்பருவத்தையுடையவருக்கு உண்டாகிய அழகையும்போ வும். எ - று. ஏ அசை. இன்னு-துன்பம். இன்னுவளவு - முதுமைப்பருவம்.

இ-ம். வறுமையோடுகூடிய இளமையும், முதுமையோடுகூடிய செல்வமும் பயன்படாது துன்பஞ்செய்யும். எ-ம். (ந)

அட்டாலும் பால்சுவையிற் குன்று தளவளாய்  
நட்டாலு நண்பல்லர் \* நண்பல்லர்  
கெட்டாலு மேன்மக்கண் மேன்மக்க ளோசங்கு  
சட்டாலும் வெண்மை தரும்.

இ - ள். பால் அட்டாலும் சீவையில் குன்றுது - பாலானது (தன்னைக்) காய்ச்சினாலும் (தன்) மதுரத்திற்குறையாது மிகும்,—

\* தொல்காப்பியப் பொருளத்திகாரத்துச் செய்யுளியலிலே “வெண்பாட் மற்றடி முச்சீர்த் தாகும்” என்னுஞ் குத்திரத்து ரையிலே நச்சினர்க்கிணியர் வெண்பாவினிடையிலும் முச்சீரடி சிறுபான்மை வருமெனக் கூறி, இவ்வெண்பாவையே உதாரணமாகக் காட்டினார்.

சங்கு சுட்டாலும் வெண்மை தரும் - சங்கானது (தன்னை நீருகச்) சுட்டாலும் (மிகுந்த) வெள்ளைநிறத்தையே கொடுக்கும்.— (அவைபோல) — மேன்மக்கள் கெட்டாலும் மேன்மக்களே— மேலோர் (தாம் தம்முடைய சினேகராலே) கெட்டாலும் (தம்முடைய நற்குணம் வேறுபடாமல்) மேலோராகவே விளக்குவார்.— நண்பு அல்லார் அளவளாய் நட்டாலும் நண்பு அல்லர் - சினேகருணம் இல்லாத கிழோர், (தம்மோடு ஒருவர் கலந்து) சினேகித்தாலும், சினேகராகார். எ - ரு.

இ-ம். மேலோர், தஞ்சினேகராலே தமக்குச் கேடுவெந்தவிடத்தும், அவருக்கு நன்மையே செய்வர்: ஆதலின், அவரோடு தானே சினேகித்தல்வேண்டும். எ-ம். (ச)

அடித்து முயன்றாலும் மாகுங்களன்றி  
யெடுத்த கருமங்களாகா—தொடுத்த  
ஏருவத்தானின்ட உயர்மரங்களைல்லாம்  
பருவத்தான்றிப் பழா.

இ-ள். தொடுத்த ஏருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் - கிளைத்த வடிவத்தால் நீண்ட உயர்வாகிய மரங்களைல்லாம்,— பருவத்தால் அன்றிப் பழா - (அது அது பழுக்குங்) காலம் வந்தால்லாமல், பழாவாம்.— (அதுபோல) — அடித்து முயன்றாலும் - மேலும் மேலும் முயற்சி செய்தாலும்,— ஆகும் நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - முடியுங்காலம் வந்தால் அல்லாமல் எடுத்த தொழில்கள் முடியாவாம். எ - ரு.

இ-ம். யாதொரு தொழிலையும் முடியுங்காலம் அறிந்து தொடங்கல் வேண்டும். எ-ம். (க)

உற்ற விடத்தி லுயிரவழங்குங் தன்மையோர்  
பற்றலரைக் கண்டாற் பணிவரோ—கற்றுண்  
பிளங்கிறுவ தல்லாற் பெரும்பாரங் தாங்கிற்  
நளர்ந்து வளையுமோ தான்.

இ - ஸ். கல் துண் - கல்லுக்கம்பமானது, —பெரும்பாரம் தாங்கின் பிளங்கு இறுவது அல்லால் - பெரியபாரத்தைத் தாங்கினுற் பிளங்கு ஒழிவதல்லாமல்,—தான் தளர்ந்து வளையுமோ - தான் தளர்ந்து வளையுமோ (வளையாது:)—(அதுபோல) —உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் - (தமக்கு ஆபத்து) வக் தவிடத்தே தம்முயிரவிடிங் குணமுடையவர்.—பற்றலரைக் கண்டால் பணிவரோ - தம்பகைவரைக்கண்டால், வணக்கு வாரோ (வணங்கார்.) எ - று.

இ-ம். மானமுடையவர் ஆபத்துவந்தபோது உயிரை விடி தும் விடுவரேயன்றி மானத்தை விடார். எ-ம். (க)

நீரளவே யாகுமா நீரம்ப றுன்கற்ற  
நூலளவே யாகுமா நுண்ணறிவு—மேலீத்  
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வங்  
குலத்தளவே யாகுங் குணம்.

இ - ஸ். நீர் ஆம்பல் நீர் அளவே ஆகும் - நீரில் இருக்கின்ற அல்லியானது அந்த நீரினுடைய உயரத்தினளவாகவே உண்டா கும்:—(அதுபோல) —துண் அறிவு தான் கற்ற நூல் அளவே ஆகும் - (ஒருவனுக்கு) நுட்பமாகிய அறிவானது தான் கற்ற நூலினளவாகவே உண்டாகும்,—தான் பெற்ற செல்வம் மேலீத் தவத்து அளவே ஆகும் - தான் பெற்ற செல்வமானது முற்பிற ப்பிற்செய்த தவத்தினளவாகவே உண்டாகும்,—குணம் குலத்து அளவே ஆகும் - குணமானது (தான்பிறந்த) குலத்தினளவாகவே உண்டாகும். எ - று. ஆம் மூன்றும் அசைநிலை.

இ-ம். ஒருவருக்கு அறிவு நூலினளவாகவும், செல்வம் தவத்தினளவாகவும், குணம் குலத்தினளவாகவும், உண்டாகும். எ-ம்.

கல்லாரைக் காண்பதுவு நன்றே நலமிக்க  
நல்லார்சொற் கேட்பதுவு நன்றே—நல்லார்

குணங்க ஞரைப்பதுவு நன்றே யவரோ  
திணங்கி யிருப்பதுவு நன்று.

இ-ள். நல்லாரைக் காண்பதுவும் நன்றே-நல்லவரைக் (கண்களாலே) காணுதலும் நல்லதே,—நல்லார் நலம் மிக்க சொல் கேட்பதுவும் நன்றே-நல்லவருடைய பயன் நிறைந்த சொல்லீக் (காதுகளினாலே) கேட்குதலும் நல்லதே,—நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே - நல்லவருடைய நற்குணங்களை (வாயினாலே) பேசுதலும் நல்லதே,—அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று - அந்நல்லவரோடு கூடி இருத்தலும் நல்லதே. எ - று.

இ-ம். நல்லவரைக் காணினும், அவர்சொல்லீக் கேட்டினும், அவர் குணங்களைப்பேசினும், அவரோடு கூடி இருப்பினும் நல்லறிவும் நல்லொழுக்கமும் தலைப்படும். எ-ம். (அ)

தீயாரைக் காண்பதுவுங் தீதே திருவற்ற  
தீயார்சொற் கேட்பதுவுங் தீதே—தீயார்  
குணங்க ஞரைப்பதுவுங் தீதே யவரோ  
திணங்கி யிருப்பதுவுங் தீது.

இ - ள். தீயாரைக் காண்பதுவும் தீதே - தீயவரைக் (கண்களாலே) காணுதலும் தீயதே;—தீயார் திரு அற்ற சொல் கேட்பதுவும் தீதே - தீயவருடைய பயன் இல்லாத சொல்லீக் (காதுகளினாலே) கேட்குதலும் தீயதே;—தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே - தீயவருடைய தீக்குணங்களை (வாயினாலே) பேசுதலும் தீயதே;—அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது - அத்தீயவரோடு கூடி இருத்தலும் தீயதே. எ - று.

இ-ம். தீயவரைக் காணினும், அவர்சொல்லீக் கேட்டினும், அவர்குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் தீயறிவும் தீயொழுக்கமுமே தலைப்படும். எ-ம். (க)

**நகரம்கோட்டாத்யாய், டாக்டர்  
வேங்கடசுப்பிரமணியர். நூல் நிலையம்**

— திடி 20.

நெல்லுக் கிறைத்தான் வாய்க்கால் வழியோடிப்  
புல்லுக்கு மாங்கே பொசியுமாங்—தொல்லுள்ள  
னல்லா ரொருவ ரூளரே யவர்பொருட்  
டெல்லார்க்கும் பெய்யு மழை.

இ - ஸ். நெல்லுக்கு இறைத்த நீர் - நெற்பயிரின் பொருட்டு  
இறைக்கப்பட்ட சலம்,—வாய்க்கால் வழி ஒடி - கால்வாய் வழி  
யால் ஒடி,—ஆங்குப் புல்லுக்கும் பொசியும் - அங்கே இருக்கி  
ஏற புல்லுக்கஞ்சுங் கசிந்தாறும்:—(அதுபோல) —தொல் உல  
கில் நல்லார் ஒருவர் உளரே - பழமையாகிய உலகத்திலே எல்ல  
வர் ஒருவராயினும் இருப்பாரே,—அவர் பொருட்டு எல்லார்க்  
கும் மழை பெய்யும் - அவர்பொருட்டாகவே எல்லாருக்கும்  
மழை பெய்யும். எ - று. ஏ ஆம் இரண்டும் அசை.

இ-ம். நல்லவரைச்சேர்ந்த பிறரும் பயன்கொள்வர். எ-ம். ()

பண்டு முளைப்ப தரிசியே யானுலும்  
விண்டுமி போனான் முளையாதாங்—கொண்டபே  
ராற்ற லுடையார்க்கு மாகா தளவின்றி  
யேற்ற கருமஞ் செயல்.

இ - ஸ். பண்டு முளைப்பது அரிசியே ஆனுலும் - (உமினிங்  
குதற்கு) முன்னே முளைப்பதும் அரிசியேயாயினும்,—உமினிங்  
போனால் முளையாது - உமி நிங்கிப்போனால் (அவ்வரிசி)  
முளையாது:—(அதுபோல) —கொண்ட பேர் ஆற்றல் உடையார்  
க்கும் - (தமிழ்த்து) நீங்காத பெரிதாகிய வல்லமைபை உடை  
யவருக்கும்,—அளவு இன்றி ஏற்ற கருமம் செயல் ஆகாது-துணை  
வலி இல்லாமல் எடுத்துக்கொண்ட தொழிலைச்செய்தல் முடி  
யாது. எ - று. ஆம் அசை.

இ-ம். எடுத்த கருமத்தை முடித்தற்கு மிக்க வல்லமையு  
டையவருக்கும் துணைவலியின்றி முடித்தல் இயலாது. எ-ம். ()

## வாக்குண்டாமுரை.

மடல்பெரிது தாழை மகிழினிது கந்த  
முடல்சிறிய ரென்றிருக்க வேண்டா—கடல்பெரிது  
மண்ணீரு மாகா ததனருகே சிற்றூற  
லுண்ணீரு மாகி விடும்.

இ - ஸ். தாழை மடல் பெரிது-தாழம்பூ \* இதழ்களினுலே  
பெரிதாயிருக்கின்றது,—மகிழ் கந்தம் இனிது - மகிழம்பூ (இத  
ழகளினுலே சிறிதாயினும்) வாசனையினுலே (தாழம்பூவினும்)  
இனிதாயிருக்கின்றது,—கடல் பெரிது - சமுத்திரம் பெரிதாயிருக்கின்றது,—மண் நீரும் ஆகாது - (ஆயினும் அதிலுள்ள நீர்  
உடம்பழுக்கைக்)கழுவதற்குத் தக்க நீருமாகாது,—அதன் அருகு  
சிற்றூறல் உண் நீரும் ஆகி விடும் - அதன் பக்கத்தே சிறிய மணை  
ற்குழியிற் சரக்கும் ஊற்றுநீர் குடிக்கத்தக்க நீருமாகும்:—(ஆத  
வினால்)—உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - (ஒருவரை)  
உருவத்தினுலே சிறியவரென்று(மதியாமல்)இருக்கவேண்டாம்.  
எ - று. மண்ணுதல் - கழுவதல். ஏ அசை.

இ-ம். இவர் சிறிது பயன்படுவர் இவர் பெரிது பயன்படு  
வர் என்றும், இவர் ஒருவிதத்தாலும் பயன்படார் இவர் பலவே  
தத்தாலும் பயன்படுவர் என்றும், அவரவர் குணங்களாலன்றி  
உருவத்தால் அறிதல் கூடாது. எ-ம். (க2)

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கு  
மனவையல்ல நல்ல மரங்கள்—சவைநடுவே  
நீட்டோலை வாசியா நின்றுன் குறிப்பறிய  
மாட்டா தவனன் மரம்.

இ - ஸ். கவை ஆகி - கிளைகளை உடையவைகளாகியும்,—  
கொம்பு ஆகி - கொம்புகளை உடையவைகளாகியும்,—காட்டு  
அகத்து நிற்கும் அவை நல்ல மரங்கள் அல்ல - காட்டினுள்ளே

\* தாழை - தெண்ணை என்பாருமூளர்.

நிற்கின்ற அந்தமரங்கள் எல்லாம் நல்ல மரங்கள் அல்ல,— சவை நடுவே நீட்டி ஒலை வாசியாறின்றுன் - சபையின் நடுவே (ஒருவர்) நீட்டிய ஒலையை வாசிக்க மாட்டாமல் நின்றவனும்,— குறிப்பு அறிய மாட்டாதவன் - (ஒருவருடைய) குறிப்பை அறி யமாட்டாதவனுமே,—ஏல் மரம் - எல்லமரங்களாவர். எ - று. ஏ இரண்டும் அசை.

இ-ம். கல்வியில்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறி யாதவனும், ஆற்றிவுடைய மனிதராய்ப்பிறந்தாராயினும், ஓரறி வுடைய மரத்தினுங்கடையாவர். எ-ம். (கந)

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி  
தானு மதுவாகப் பாவித்துத்—தானுந்தன்,  
பொல்லாச் சிறைகவிரித் தாடினாற் போலுமே  
கல்லாதான் கற்ற கனி.

இ - ள். கல்லாதான் கற்ற கனி - (இலக்கணவிலக்கியங்களைக் கற்றவர் பிழையற்ற கவியைச்சொல்லிப் பொருள் உரைக்க அதைப் பார்த்துக்கொண்டிருந்து அவைகளைக்) கற்றறியாதவன் (தன்னையுங் கற்றவனுக்கவே நினைத்துத் தான்) கற்ற (பிழையாகிய) கவியைச்சொல்லிப் பொருள் உரைத்தல்,—கானம் மயில் ஆடக் கண்டு இருந்த வான்கோழி-காட்டில் உள்ள மயிலானது (தனது அழகுள்ள கலாபத்தை விரித்து) ஆட (அதைப்) பார்த்துக்கொண்டிருந்த வான்கோழியானது,—தானும் அது ஆகப் பாவித்து - தானும் அம்மயிலாகவே நினைத்து,—தானும் தன் பொல்லாச் சிறைக விரித்து ஆடினாற்போலும் - தானும் தனது அழகில்லாத சிறைக விரித்து ஆடினாற்போலும். எ-று.வ அசை.

இ-ம். கற்றவருடைய தொழிலை மேற்கொண்டானுயினுங் கல்லாதவன் கற்றவனுகான். எ-ம். (கச)

வேங்கை வரிப்புலினோய் தீர்த்த விடகாரி  
யாங்கதனுக் காகார மானாற்போல்—பாங்கறியாப்

புல்லறி வாளர்க்குச் செய்த வுபகாரங்  
கல்லின்மே இட்ட கலம்.

இ - ஸ். வரிவேங்கைப் புலிநோய் தீர்த்த விடகாரி - வரிகளையுடைய வேங்கைப்புலிக்கு நன்சுநோயைத் தீர்த்த விஷ வைத்தியன் - ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால் போல் பாங்கு அறியா - அப்பொழுதே அப்புலிக்கு இரையானாற்போலத் தான் அழியுந்தன்மையை (ஆலோசித்து) அறியாமல் - புல் அறிவாளர் க்குச் செய்த உபகாரம் - அற்ப புத்தியையுடையவருக்குச் செய்த உபகாரமும், - கல்லின் மேல் இட்ட கலம் - கல்லின்மேலே போடப்பட்ட மட்பாத்திரம்போல அழிந்துபோம். எ - று.

இ-ம். மூடருக்கு உபகாரஞ்செய்யின், அவ்வுபகாரம் அழி வதன்றி, அவ்வுபகாரத்தைச் செய்தவனும் அழிவன். எ-ம்.

விஷஹாரி என்னும் வடமொழி விடகாரி என்றுமிற்று. அதற்கு விடத்தை அரிப்பவன் என்பது பொருள். போல் பாங்கு என்பது போலும் பாங்கு என விரியும்.

கல்லின்மேலிட்டகலம் என்பதற்குக் கல்லின்மேலே தாக்கிய மரக்கலம்போலும் எனப் பொருள்சொல்லினும் பொருஞ்சும். ()

அடக்க முடையா ரறிவிலரென் ரெண்ணிக்  
கடக்கக் கருதவும் வேண்டா—மடைத்தலையி  
லோடுமீ னேட வறுமீன் வருமாவும்  
வாடி யிருக்குமாங் கொக்கு.

இ - ஸ். கொக்கு - கொக்காளது, — மடைத்தலையில் ஒடும் மீன் ஓட - நீர்மடையினிடத்து ஒடும் சிறுமீன்கள் எல்லாம் ஓட விட்டு. — உறு மீன் வரும் அளவும் வாடி இருக்கும் - பெருமீன் வரும் வரையும் அடங்கி இருக்கும்:— (அதுபோல) — அடக்கம் உடையார் - (தமக்கு எதிரிகளாகத் தகாதவர் எதிர்ப்படினும் ஒடிப் போக விட்டு எதிரிகளாகத் தக்கவர் எதிர்ப்படும் வரை

யும்) அடங்கியிருக்குங் குணமுடையவரை,—அறிவு இலர் என்று எண்ணி—அறிவில்லாதவரென்று கருதி,—கடக்கக் கருதவும் வேண்டா—வெல்லுதற்கு நினைக்கவும் வேண்டுவதில்லை. எ-ஆ. ஆம் அசை.

இ-ம். அடக்கமுடையவரது வலிமையை அறியாது அவரைவெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடு வரும். எ-ம்.(கச்)

அற்ற குளத்தி னறுநீர்ப் பறவைபோ  
லுற்றுழித் தீர்வா ருறவல்ல—ரக்குளத்திற்  
கொட்டியு மாம்பலு நெய்தலும் போலவே  
யொட்டி யுறுவா ருறவு.

இ-ள். அற்ற குளத்தின் அறு நீர்ப்பறவை போல்—(நீர்) வற்றிய குளத்தின்றும் நீங்கிப்போகின்ற நீர்வாழ் பறவைகள் போல,—உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்—(ஒருவனுக்கு வறுமை) வந்தபொழுது நீங்குவோர் உறவாகார்;—அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே—அந்தக்குளத்திலே கொட்டியும் அல்லியும் நெய்தலும் போலவே,—ஒட்டி உறவார் உறவு—(தாழும் வருத்தத்தை) அநுபவித்துக்கொண்டு(அவனை) விட்டு நீங்காதவரே உறவாவார். எ—ஆ.

இ-ம். தாம் செல்வநீங்கி வறியராயவிடத்தும் தம்மைக்கைவிடாதவரையே உறவினராகக் கொள்க. எ-ம். (கள)

சிரியர் கெட்டாலுஞ் சிரியரே சிரியர்மற்  
றல்லாதார் கெட்டாலங் கென்னாகுஞ்—சிரிய  
பொன்னின்குடமுடைந்தாற் பொன்னாகுமென்னகு  
மண்ணின் குடமுடைந்தக் கால்.

இ-ள். சிரியர் கெட்டாலும் சிரியரே—மேலோர் (தம்முடைய செல்வங்க) கெட்டாலும், மேலோராகவே மதிக்கப்படுவார்.—சிரியர் அல்லாதார் கெட்டால் ஊஞ்சு என் ஆகும்—சிழோர்

(தம்முடையசெல்வங்) கெட்டால், அப்பொழுது அவருக்கு என்னமதிப்பு உண்டாகும்:—சீரிய பொன்னின் குடம் உடைந் தால் பொன் ஆகும்-சிறப்பினையுடைய பொன்னால் ஆகிய குடம் உடைந்தாலும் பழைய பொன்னேயாகும்;—மன்னின் குடம் உடைந்தக்கால் என் ஆகும்-மன்னைல் ஆகிய குடம் உடைந்தால், (அதற்கு) என்ன மதிப்பு உண்டாகும். எ - று. மற்று அசை.

இ-ம். செல்வம் இழந்த காலத்தினும் மேலோர் நன்குமதிக் கப்படுவர்; கிழோர் செல்வம் இழந்த காலத்தில் அவமதிக்கப்படுவர். எ-ம்.

(க.அ)

ஆழ வழுக்கி முகக்கிணு மாழ்கடவி  
ஞழி முகவாது நானுழி—தோழி  
நிதியுங் கணவனு நேர்படினுங் தந்தம்  
விதியின் பயனே பயன்.

இ - ள். ஆழ் கடவின் ஆழ அழுக்கி முகக்கிணும் - ஆழமா கிய சமுத்திரத்தினுள்ளே முழுக அழுக்கி மொண்டாலும்,— நாழி நால்நாழி முகவாது-ஒருநாழியானது நாலுநாழி சலத்தை மொள்ளாது:—(அதுபோல)—தோழி - தோழியே,—நிதியும் கணவனும் நேர்படினும் - (பெண்களுக்குத்) திரவியழும் நாய கனும் நேர்பட்டாலும்,—தம் தம் விதியின் பயனே பயன் - அவரவருடைய ஊழினளவாகிய பயனே (அதுபவிக்கப்படும்) பயனாகும். எ - று.

இ-ம். எல்லாப்பொருளுங் கிடைத்தாலும், ஊழினளவே யன்றி அதிகமாக அதுபவித்தல் முடியாது. எ-ம். (கக)

உடன்பிறந்தார் சுற்றந்தா ரென் றிருக்க வேண்டா வுடன்பிறந்தே கொல் லும் வியாதி—யுடன்பிறவா மாமலையி லுள்ள மருந்தே பிஜிதீர்க்கு மம்மருந்து போல்வாரு முன்டு.

இ - ஸ். வியாதி உடன் பிறந்தே கொல்லும் - வியாதியானது உடன்பிறந்தே கொல்லும்:—உடன் பிறந்தார் சற்றத்தார் என்று இருக்க வேண்டா - (ஆதலால்) உடன்பிறந்தவரே துணையாவோரென்று கம்பி இருக்கவேண்டுவதில்லை:—உடன் பிறவாமா மலையில் உள்ள மருந்தே பினி தீர்க்கும் - உடன்பிறவாமல் பெரியமலையில் உள்ள மருந்தே அந்த வியாதியைத் தீர்க்கும்,—அப்மருந்து போல்வாரும் உண்டு - (ஆதலால்) அந்த மருந்து போல் (அங்கியராய் இருந்தும் ஆபத்திலே உதவிசெய்) வாருஞ் சிலர் உண்டு. எ - று.

இ-ம். உடன்பிறந்தாருள்ளே தீமைசெய்வோரும், அங்கியருள்ளே நன்மைசெய்வோரும் உண்டு. எ-ம். (20)

இல்லா எகத்திருக்க வில்லா த தொன் நில்லை  
யில்லா ஞ மில்லா ஜே யா மா யி — னில்லா ஸ்  
வலிகிடந்த மாற்ற முரைக்குமே வல்வில்  
புலிகிடந்த தூரூய் விடும்.

இ - ஸ். இல்லாள் அகத்து இருக்க - (நற்குண நற்செய்கை களையுடைய) மனையாள் வீட்டில் இருப்பாளாயின்,—இல்லாதது ஒன்று இல்லை - (அவ்வீட்டில்) இல்லாத பொருள் ஒன்றுமில்லை,—இல்லானும் இல்லாளே ஆயின் - மனையாள் இல்லாமற் போனாயினும்,—இல்லாள் வலி கிடந்த மாற்றம் உரைக்கு மேல் - மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொல்வாளாயினும்,—அவ்வில் புலி கிடந்த தாறு ஆய் விடும் - அவ்வீடு புலி தங்கிய புதல்போல் ஆய்விடும். எ - று. ஆம் அசை.

இ-ம். நற்குண நற்செய்கைகளையுடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப்பொருளும் நிறைந்தவீடு; அஃதல்லாத வீடு யாவருக்குங் கிட்டுத்தற்கு அச்சத்தை விளைவிக்கும். எ-ம். (உச)

எ்-முதியவா ரேகா னிரங்குமட நெஞ்சே  
கருதியவா றுமோ கருமங்—கருதிப்போய்க்

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்கா யீங்த முற்பவத்திற் செய்த வினை.

[தேன்]

இ - ள். இரங்கும் மடம் நெஞ்சே - வருந்துகின்ற அறியா கைபொருந்திய மனமே, — கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்கு - (நல்லபயனைப் பெறலாமென்று) நினைத்துப்போய்க் கற்பகதருவை அடைந்தவருக்கு—காஞ்சிரங்காய் ஈந்ததேல் - (அது) எட்டிக்காயைக் கொடுத்ததாயின்,— முற்பவத்தில் செய்தவினை - (அதற்குக் காரணம் அவர்) முற்பிறப்பிற்செய்த தீவி ஸெயாகும்.— கரும் கருதியவாறு ஆமோ— செய்தொழில்கள் (நி) நினைத்தபடியே ஆகுமோ— எழுதியவாறே காண்—(கடவுள்) விதித்தபடியே ஆகும் என்று அறிவாயாக. எ - று.

இ-ம். செய்தொழில்கள் ஊழின்படி யன்றி அவரவர் நினைத்தபடி முடியா. எ-ம்.

(22)

கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே— நீற்பி நீர்க்கிழிய வெய்த வடுப்போல மாறுமே [தித்து சீராமுகு சான்றேர் சினம்.

இ - ள். கயவர் கடுஞ்சினத்துக் கல் பிளவோடு ஒப்பர் - கிழோர், (தம்முள்ளே) கடுஞ்கோபத்தினுல் வேறுபட்டால், கல் வினுடைய பிளவுகளைப் போல்வர் [திரும்பிக்கூடார்;]— பொன் பிளவோடு ஒப்பாரும் போல்வார்—(அப்படி வேறுபட்டபோது) பொன்னினுடைய பிளவுகளோடு ஒப்பாவாரும் ஒப்பாவர் [ஒரு வர் கூட்டக் கூடிவர்;]— சீர் ஒழுகு சான்றேர் சினம் - சிறப்பு மிக்க அறிவுடையோருடையகோபம்,— வில் பிடித்து நீர் கிழிய எய்த வடுப்போல மாறும் - வில்லைப்பிடித்து (அம்பினாலே) சுலம் பிளக்க எய்த (அதனுடைய) பிளவுகள்போல (அப்போதே) நீங்கும், எ - று. ஏ இரண்டும் அசை.

இ-ம். கோபத்தினுல் வேறுபட்டவிடத்துக் கடையாபார் எக்காலத்துங்கூடார்; இடையாயார் ஒருவர் கூட்டக் கூடுவர்; தலையாயார் பிரிந்த அப்பொழுதே கூடுவர். எ-ம். (உங)

நற்று மரைக்கயத்தி னல்லன்னஞ் சேர்ந்தாற்போற் கற்றுரைக் கற்றுரே காமுறுவர்—கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற் காக்கை யுக்க்கும் பினம்.

இ - ள். கயத்தின் நல் தாமரை எல் அன்னம் சேர்ந்தால் போல் - சூளத்தில் உள்ள நல்ல தாமரைப்பூவை நல்ல அன்னப் பறவை சேர்ந்தாற்போல,—கற்றுரைக் கற்றுரே காமுறுவர் - கற்றறிந்தவரைக் கற்றறிந்தவரே விரும்பிச் சேர்வார்;—முதுகாட்டில் பினம் காக்கை உக்கும் - சுடுகாட்டிலே கிடக்கின்ற பினத்தைக் காக்கையே இச்சிக்கும்;—(அதுபோல) --கற்பு இலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் - கல்வியில்லாத மூடரை மூடரே சொன்டாடுவர். எ - று.

இ-ம். கற்றவரோடு கற்றவரே சிநேகஞ்செய்வர், மூடரோடு மூடரே சிநேகஞ்செய்வர். எ-ம். (உங)

நஞ்சடைமை தான் ரித்து நாகங் கரங்துறையு மஞ்சாப் புறங்கிடக்கு ஸீர்ப்பாம்பு—நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர்.

இ - ள். நாகம் தான் நஞ்ச உடைமை அறிந்து கரங்து உறையும் - நல்ல பாம்பு தான்விஷம் உடையதாமிருத்தலே அறி ந்து ஒளித்துக்கொண்டு இருக்கும்;—ஸீர்ப்பாம்பு அஞ்சாப்புறம் கிடக்கும் - (தன்னிடத்தில் விஷம் இல்லாத) ஸீர்ப்பாம்பு அஞ்சாமல் வெளியிலே கிடக்கும்;—(அவைபோல) —நெஞ்சில் கரவு உடையார் தம்மைக் கரப்பர் - மனத்தினுள்ளே வஞ்சலீடைய

க்கு

## வாக்குண்டாழூரை.

உடையவர் தம்மைத் தாமே மறைப்பார்;—கரவு இலா நெஞ்சுத் தவர் கரவார் - வஞ்சனை இல்லாத மனத்தை உடையவர் (அப்ப டித்தம்மை) மறைக்கமாட்டார். எ - று.

இ-ம். வஞ்சனையுடையவர் மறைந்தொழுகுவர்; வஞ்சனையில்லாதவர் வெளிப்பட்டொழுகுவர். எ-ம். (2/ஏ)

மன்னனு மாசறக் கற்றேனுனு சீர்தூக்கின்  
மன்னனிற் கற்றேன் சிறப்புடையன்—மன்னற்குத்  
தன்றேச மல்லாற் சிறப்பில்லை கற்றேற்குச்  
சென்றவிட மெல்லானு சிறப்பு.

இ-ஸ். மன்னனும் மாசு அறக் கற்றேனும் சீர் தூக்கின் -  
அரசனையும் குற்றந்தீரக் கற்ற வித்துவாணையும் ஆராய்ந்து பார்  
த்தால்,—மன்னனில் கற்றேன் சிறப்பு உடையன் - அரசனி  
லும் வித்துவானே சிறப்பை உடையவனுவன்.—மன்னற்குத்  
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை - அரசனுக்கு அவனுடைய  
தேசத்தில் அல்லாமல் (அங்கியதேசங்களிலே) சிறப்பு இல்லை,—  
கற்றேற்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு - வித்துவானுக்கு  
(அவன்) போன தேசங்களெல்லாவற்றினும் சிறப்பு உண்டா  
கும். எ - று.

இ-ம். அரசனிலும் வித்துவானே சிறப்புடையன். எ-ம். ()

கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்ற  
மல்லாத மாந்தர்க்க் கறங்கூற்ற—மெல்லிய  
வாழைக்குத் தானீன்ற காய்கூற்றங் கூற்றமே  
யில்லீற் கிசைந்தொழுகாப் பெண்.

இ-ஸ். மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்-  
மெல்லிய வாழைமரத்துக்கு அது ஈன்ற காயே இயமனுகும்;—  
(அதுபோல)—கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல்  
கூற்றம் - கற்றறியாத மளிதருக்குக் கற்றறிந்தவருடைய உறு

திக்சொல்லே இயமனுகும்;—அல்லாத மாந்தர்க்கு அறம் கூற றம் - (தருமமுடையவர்) அல்லாத மனிதருக்குத் தருமமே இய மனுகும்;—இசைந்து இல்லிற்கு ஒழுகாப் பெண் கூற்றம் - (என் வன் கருத்துக்கு) உடன்பட்டு இல்லறத்தில் ஒழுகாத மனையா ளே (அக்கணவனுக்கு) இயமனுகும். எ - ரு. ஏ அசை.

இ-ம். கற்றறிந்தவருடைய உறுதிமொழியினுலே கல்லாத வருக்கும், தருமத்தினுலே பாவிகளுக்கும், கற்புங்கீலில்லாத மனையாளாலே கணவனுக்கும் துன்பம் விளையும். எ-ம். (2-ஏ)

சந்தன மென்குறடு தான்நேய்ந்த காலத்துங்  
கந்தங் குறைபடா தாதலாற்—றந்தங்  
தனஞ்சிறிய ராயினுங் தாஸ்வேந்தர் கேட்டான்  
மனஞ்சிறிய ராவரோ மற்று.

இ - ள். மெல் சந்தனக் குறடு - மிருதுவாகிய சந்தனக் கட்டையானது,—தான் தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடாது - தான் தேய்ந்துபோனகாலத்திலும்,(தனஞ்சைய) பரிம ளத்திற் குறையாது:—ஆதலால்-ஆதலினுலே,—தார் வேந்தர் - சேலையை உடைய அரசர்கள்,—கேட்டால் தம் தம் தனம் சிறி யர் ஆயினும் - கேட்டினுலே தங்கள் தங்கள் செல்வத்தினுலே குறைந்தவரானாலும்,—மனம் சிறியர் ஆவரோ - மனவலிமை யிலே குறைந்தவராவரோ, (ஆகார்.) எ - ரு.

இ-ம். அரசர்கள் செல்வத்திற் குறைந்தாலும் மனவலிமை யிற் குறையார்கள். எ-ம். (2-ஏ)

மருவினிய சுற்றமும் வான்பொருஞ் கல்ல  
ஏருவு முயர்குலமு மெல்லாங்—திருமடக்கை  
யாம்போ தவளோடு மாகு மவள்பிரிந்து  
பேரம்போ தவளோடும் போம்.

இ - ஸ். மருவு இனிய சுற்றமும் - தழுவிய இனியதீர் வும், — வான் பொருளும் - மேலாகிய பொருளும், — நல்ல உருவும் - நல்ல அழகும், — உயர்குலமும் எல்லாம் - உயர்வாகிய குலமும் என்னும் இவைகளெல்லாம், — திரு மடந்தை ஆம் போது அவளோடும் ஆகும் - சிதேவெவந்து கூடும்பொழுது அவனுடனே வந்து கூடும், — அவள் பிரிந்து போம்போது அவளோடும் போம் - அவள் நீங்கிப் போம்பொழுது அவனுடனே நீங்கிப்போகும். எ - று.

இ-ம். சுற்றமும், பொருளும், அழகும், உயர்குலமும் நிலையுடையனவல்ல. எ-ம். (உக)

சாந்தனையுங் தீயனவே செய்திடினுங் தாமவரை  
யாந்தனையுங் காப்ப ரறிவுடையோர்—மாந்தர்  
குறைக்குங் தனையுங் குளிர்ச்சிமூலைத் தந்து  
மனைக்குமாங் கண்ணர் மரம்.

இ - ஸ். மரம் - மரங்களானவை, — மாந்தர் குறைக்கும் தனையும் - (தம்மை) மனிதர் வெட்டுமளவும், — குளிர் நிழலைத் தந்து மனைக்கும் - (அவருக்குங்) குளிர்ச்சியாகிய நிழலையே கொடுத்து (வெய்யிலை அவர்மேலே பட ஒட்டாமல்) மனைக்கும்:— (அதுபோல) — அறிவு உடையோர் - அறிவுடையவர், — சாம் தனையும் தீயனவே செய்திடினும் - (தாம்) இறந்துபோம எவும் (தமக்கு இறந்து போகத்தக்க) தீங்குகளையே (யிரர்) செய்தாராயினும், — தாம் அவரை ஆம் தனையும் காப்பர் - தாம் அவரையும் (தம்மாலே) ஆகுமளவும் (நன்மையேசெய்து) காப்பார். எ - று. ஆம் அசை. கண்ணர் முன்னிலையசை.

இ-ம். அறிவுடையவர் தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வர். எ-ம். (ஊ)

வாக்குண்டாமுரை மூற்றிற்று.

MAHAMAHOPADHYAYA

11 V SWAMI NARAYANA LIBRARY,



இ - ஸ். மருவு இனிய சுற்றமும் - தழுவிய இனியதீர் வும், — வான் பொருளும் - மேலாகிய பொருளும், — நல்ல உருவும் - நல்ல அழகும், — உயர்குலமும் எல்லாம் - உயர்வாகிய குலமும் என்னும் இவைகளெல்லாம், — திரு மடங்கை ஆம் போது அவளோடும் ஆகும் - சிதேவிவங்கு கூடும்பொழுது அவளுடனே வந்து கூடும், — அவள் பிரிந்து போம்போது அவளோடும் போம் - அவள் நீங்கிப் போம்பொழுது அவளுடனே நீங்கிப்போகும். எ - று.

இ-ம். சுற்றமும், பொருளும், அழகும், உயர்குலமும் நிலை யுடையனவல்ல. எ-ம். (ஏக)

சாங்தனையுங் தீயனவே செய்திடினுஞ் தாமவரை  
யாங்தனையுங் காப்ப ரறிவுடையோர்—மாங்தர்  
குறைக்குங் தனையுங் குளிர்நிழலைத் தந்து  
மறைக்குமாங் கண்ணர் மரம்.

இ - ஸ். மரம் - மரங்களானவை,— மாங்தர் குறைக்கும் தனையும் - (தம்மை) மனிதர் வெட்டுமளவும்,— குளிர் நிழலைத் தந்து மறைக்கும் - (அவருக்குங்) குளிர்ச்சியாகிய நிழலையே கொடுத்து (வெய்யிலை அவர்மேலே பட ஏட்டாமல்) மறைக்கும்:— (அதுபோல)— அறிவு உடையோர் - அறிவுடையவர்,— சாம் தனையும் தீயனவே செய்திடினும் - (தாம்) இறங்குபோம எவும் (தமக்கு இறங்குபோகத்தக்க) தீங்குகளையே (பிறர்) செய்தாராயினும்,— தாம் அவரை ஆம் தனையும் காப்பர் - தாம் அவரையும் (தம்மாலே) ஆகுமளவும் (நன்மையேசெய்து) காப்பார். எ - று. ஆம் அசை. கண்ணர் முன்னிலையசை.

இ-ம். அறிவுடையவர் தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வர். எ-ம். (ஏக)

வாக்குண்டாழூரை முற்றிற்று.

MAHAMAHOPADHYAYA

16 11 V SWAMI NATHA IYER LIBRARY,

